

“கண்டம் விட்டு கண்டம் தாண்டி நாளை அண்டம் ஆளும் இந்தியா”
GOAL 2013-2014

◆ Endeavor	: QUALITY
◆ Turnover Target	: 240% ↑
◆ Products for ...	
Consumer Market	: 3%
Green Environment	: 25%
◆ Rejection Rate	: 100% ↓

TESTIMONIALS

◆ Customers...	
Up to Jan. 14	: 741 Nos.
Up to Dec.13	: 736 Nos.
◆ Performance Jan. 14 ...	
Turnover growth	: 7.2 %
Employment growth	: 0.64 %
100% Attendance	: 10.96 %

MANAGEMENT

◆ Managing Director	
Mr. Velappan Jeyakummar	
◆ Board of Directors	
Ms. P.E. Nancy	
Mrs. J. Vanajambika Jeyakummar	

OUR FORMULATIONS


 – Electro Chemical & Exotic Metal Equipments

 – Water Disinfection Equipments.

 – FRP/ GRP Mandrels & Tanks

 – HHO Generators

 – Portal for Exotic Metals

 – Tiaano Vidyashrm (CBSE Pattern School)

வெள்ளை அழகு!

ஒரு வயலில் சோளம் நன்கு விளைந்திருந்தது. சோளத்தோட்டத்தின் அருகே மல்லிகைச் செடி ஒன்றும் இருந்தது. வெள்ளையாக, பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் மல்லிகைப் பூவுக்கு மிகவும் பெருமை. சோளம் பார்ப்பதற்கு கதிர்கள் மூடி மிகவும் அசிங்கமாக இருக்கும். இதனால், சோளத்தை மல்லிகை மிகவும் கேலி செய்து வந்தது. “நான் அழகாக இருக்கிறேன். என்னிடமிருந்து நறுமணம் வீசுகிறது, அதனால் தான் எல்லோரும் என்னை விரும்புகின்றனர். நீயோ பார்ப்பதற்கு அழகாகவே இல்லை.” என்று கர்வத்துடன் கூறியது மல்லிகை. சோளத்தால் பதில் சொல்ல முடியவில்லை. ஒருநாள் அந்தக் காட்டில் வேட்டையாடுவதற்காக வேடன் ஒருவன் வந்தான். அன்று அவனுக்கு எந்த மிருகமும் சிக்கவில்லை.

சோளம் இருக்கும் இடத்துக்கு வந்தான். அப்போது மதிய வேளை, வேடனுக்கு நல்ல பசி, சோளத்தை பார்த்தான், நன்கு வளர்ந்திருந்தது. இதைப்பார்த்த வேடனுக்கு நாக்கில் எச்சில் ஊறியது. பச்சையாக இருக்கும் சோளத்தை எப்படி சாப்பிடுவது என்று நினைத்தான். அருகிலிருந்த மல்லிகைச் செடியைப் பார்த்தான். பூக்களுடன் அதன் கிளைகளை உடைத்தான். ஒன்றாக குவித்தான். அதன்மீது நெருப்பு வைத்தான். மல்லிகை பூக்கள் கருகின. சோளத்தை பறித்த வேடன், நெருப்பில் வைத்து சோளத்தைச் சுட்டான். அவ்வளவு தான் சோளம், அவ்வளவும் வெள்ளையாகி விட்டன. பசியுடன் வந்த வேடன் சோளத்தை ரசித்துச் சாப்பிட்டான்.

இதைச் செடியில் இருந்த மல்லிகை பூக்கள் பார்த்துக் கொண்டிருந்தன. “நான் அழகாக இல்லை என்று என்னைக் கேலி செய்தீர்களே? நெருப்பில் போட்டவுடன் நீங்கள் கருகி விட்டீர்கள். ஆனால், நானோ உங்களைப் போல் வெள்ளையாகிவிட்டேன். மனிதனின் பசியை போக்கவும் உதவினேன். எல்லோருக்கும் ஒரு திறமையை ஆண்டவர் கொடுத்துள்ளார். அதனால், நான்தான் உயர்ந்தவன் என்ற அகங்காரம் தேவையில்லை” என்று கூறியது, சோளம். மல்லிகை பூக்கள் தங்களுடைய தவறை உணர்ந்து தலை குனிந்தன. ஆகவே ஒருவரது அழகையும், கலரையும் வைத்து மற்றவர்களை கேலி செய்யாமல் அவர்களுக்கு தனித்திறமைகள் உள்ளன, இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமையை கொடுத்துள்ளார் என்றும், நம்மால் முடிந்தவரை அவர்களுடைய திறமைகளை வெளிக்காட்டுவதற்கு உதவி செய்பவர்களாக இருக்கவேண்டும்.

Compiled By : Ms. P.E. Nancy
 Director – Admin

The Five W's Of Life

Who you are is what makes you special. Do not change for anyone.

What lies ahead will always be a mystery. Do not be afraid to explore.

When life pushes you over, you push back harder.

Where there are choices to make, make the one you wont regret.

Why things happen will never be certain. Take it in stride and move forward.

Compiled By : Miss. P. Nirmala Devi
 Finance

FUNCTIONAL WISHES



HOLI
17th MARCH

Best Wishes from Tiaano Employees

EXTERNAL SUPPORT

Banking	: M/s. UCO Bank
Auditing	: M/s. Nisar & Kumar
AQ Auditing	: M/s. Juran Quality
Legal Advisers	: Lr. M.K. Govindan : Lr. V. Benedict Vincent
Tech. Consultant:	Dr.G.S. Viswanath
Central Excise	: Mr. R. Raghavan
Health Care	: M/s. Bethesda Hospital Tel:22294565

BIRTH DAY WISHES

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!
அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளப்பினிலே!

Mr. E. SEKAR Production	03rd Mar.
Mr. S.K.MURUGAN Administration	14th Mar.
Mr. K. RAMESH Coating	15th Mar.
Mr. S. SIVASUBRAMANIAN Marketing	15th Mar.
Mrs. M. BHAVANI Administration	17th Mar.
Mr. S. MATHI KRISHNAN Project	20th Mar.
Mr. A. SABAPATHY Administration	24th Mar.
Mr. S. AROKYA RAJ Production	27th Mar.

Best Wishes from Tiaano Employees

கான்:பிடன்ஸ் கார்னர்

பள்ளி ஆசிரியர், குழந்தைகளிடம் “உங்கள் அன்பை வெளிப்படுத்தும் விதமாக யாரேனும் ஒருவருக்கு ஒரு ரோஜாவைக் கொடுங்கள்” என்றார். தன்னைப் பள்ளியிலிருந்து வீட்டில் தன் காரில் இறக்கிவிட்ட செல்வந்தர் ஒருவரிடம் ஒரு குழந்தை ரோஜாவைக் கொடுத்தது. அவர் வீடு சென்றார். தான் வளர்ந்த மகனிடம் ரோஜாவைத் தந்தார். அவன் கதறிக் கொண்டே கட்டியணைத்தான்.

“உங்கள் வேலைகளுக்கு நடுவில் என்னை கவனிப்பதே கிடையாது. என்னை வெறுக்கிறீர்கள் என்று நினைத்து, தற்கொலைக்குத் தயாராகிக் கொண்டிருந்தேன். உங்கள் அன்புக்கு நன்றி” என்றான்.

சின்னஞ்சிறியதாய் இருந்தாலும் அன்பின் வெளிப்பாடு அற்புதங்களை நிகழ்த்தும்.

—கான்பிடன்ஸ் கார்னர் என்ற நூலிலிருந்து தொகுக்கப்பட்டது

எப்படியிருப்பினும், உங்கள் சிறப்பான பண்புகளை வெளிப்படுத்துங்கள்

“பல நேரங்களில் மனிதர்கள் சுயநலமுள்ளவர்களாகவும், நியாயமற்றவர்களாகவும் இருக்கின்றனர். இருப்பினும் அவர்களை மன்னித்துவிடுங்கள்.”

நீங்கள் கனிவுள்ளவராக இருந்தால், தீய நோக்கங்கள் இருப்பதாக பிறர் உங்களை குற்றம் சாட்டலாம். இருப்பினும் கனிவோடு செயல்படுங்கள்.

நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால், பிறர் உங்களை ஏமாற்றலாம். இருப்பினும் நேர்மையானவராகவே இருங்கள்.

மகிழ்ச்சியை நீங்கள் கண்டறிந்தால், பிறர் உங்கள் மீது பொறாமை கொள்ளலாம். இருப்பினும் மகிழ்ச்சியோடு இருங்கள்.

நீங்கள் செய்கின்ற நல்ல செயல் நாளை மறக்கப்படலாம். இருப்பினும் நல்லதையே செய்யுங்கள்.

உங்களிடமுள்ள சிறந்தவற்றை உலகிற்கு வழங்குங்கள். அது ஒருபோதும் போதுமானதாக இருக்காது. இருப்பினும் தொடர்ந்து சிறந்தவற்றை வழங்குங்கள். ஏனெனில், இறுதியில் உங்களுக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள உறவும், செயல்பாடும் தான் முக்கியம். உங்களுக்கும் மற்றும் உங்கள் மீது பழி சுமத்துபவர்களுக்கும் இடையே அல்ல.

Compiled By : Mr. K. Manivannan
Fib Tec

நம்பிக்கை தான் ஆதாரம்

ஒருவன் மலை உச்சியில் இருந்த இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்தான். திடீரென்று கால் தவறி அதன் பாதாளத்தில் விழுந்த போது, தற்செயலாக பாறையின் விளிம்பில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு வேரைப் பற்றிக்கொண்டான்.

பிடி தளர்ந்தால் கீழே விழுந்து உயிர் போகும் அபாயம்! அவன் இது வரை கடவுளை நம்பியதில்லை. மரண பயத்தில் திடீர் கடவுள் நம்பிக்கை வந்தது. கடவுளை நினைத்து, நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டினான்.

அப்போது வானத்திலிருந்து ஒரு அசரீரி!

அசரீரி: ‘நீ என்னை நம்ப மாட்டாய்!’

மனிதன்: கடவுளே, என்னைக் கைவிட்டு விடாதே. நிச்சயம் நம்புகிறேன்.

Contd...3

2/4

தெரிந்து கொள்வோம்

பப்பாளி

மனித உடல் வளர்ச்சிக்கும், பலத்திற்கும், இரத்த விருத்திக்கும், நரம்பு உறுதிக்கும், கண்பார்வை கூர்மைக்கும் பப்பாளி பழம் உறுதுணையாய் விளங்குகின்றது.

அறிவை வளர்ச் செய்யவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும் பப்பாளி பழத்தினால் மட்டுமே முடியும். உடலில் சுறுசுறுப்பு ஏற்படும். பல் சம்மந்தமான கோளாறுகள் குணமடையும். உடலில் ஏற்படும் புண்கள் விரைவாக ஆறும். சொறி சிரங்கு குணமாகும். முழு நிவாரணம் அடையலாம். கல்லீரல், மண்ணீரல், கணையம் பப்பாளி பழத்தினால் பழுதடையாமல் பாதுகாக்கப்படுகின்றது. வயிற்றில் உள்ள கீரைப் பூச்சி, நாக்குப் பூச்சி ஆகியவற்றை பப்பாளி வெளியேற்றுகின்றது.

முதுகின் பக்க எலும்புகளில் ஏற்படும் விளைவுகள், வலிகள், முதுகெலும்பு பிதுக்கம் அல்லது நழுவுல் காரணமாய் ஏற்படும் கடுமையான வலி ஆகியவற்றிற்கு எளிய தீர்வு பப்பாளி தான். முதுகு எலும்புகளுக்கு உரம் அளித்து ஓரிரு மாதங்களில் எவ்வித அறுவைசிகிச்சைமின்றி பூரண குணமடைச் செய்வது பப்பாளியின் தனிச்சிறப்பாகும்.

Health Benefits of Pineapple

- ◆ The Fruit is an Digestive and Anti-Inflammatory one that is helpful for curing many diseases.
- ◆ It aids in good Digestion, as it contains Good Amount of the Sulphur Compounds.
- ◆ Pineapple is an Excellent Cerebral Toner for the Humans.
- ◆ Arthritis was easily cured by the Enzymes that are present in the Pineapples.
- ◆ The Pineapple was used in removing the Plaque from the walls of artery and reduces the Blood clotting.
- ◆ Pineapples are good for Oral health, as it Contains lot of amounts of Vitamin C.
- ◆ Eating Pineapples will aids for Getting Healthier Bones.

Compiled By : Miss. T. Regi
Facilitation

அசீரீரி: எனக்கு நம்பிக்கை இல்லை.

மனிதன்: கடவுளே, உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ தான் காப்பாற்ற வேண்டும்.

அசீரீரி: சரி, உன்னைக் காப்பாற்றுகிறேன். முதலில் நீ பிடித்திருக்கும் வேரை விட்டுவிடு.

மனிதன்: வேரை விட்டு விட்டால் கீழே விழந்து இறந்து விடுவேனே? அதன் பின் வானத்தில் குரல் எதுவும் கேட்கவில்லை.

நம் மீது நாம் வைக்கும் நம்பிக்கை முக்கியம் என்றால், அதை விட முக்கியம், நாம் மற்றவர்கள் மீது வைக்கும் நம்பிக்கை. அந்த நம்பிக்கை கண்மூடித்தனமாக நம்பிக்கையாக இருக்க கூடாது.

ஒருவர் மீது நாம் நம்பிக்கை வைப்பதற்கு முன், அவரைப் பற்றி முழு விவரங்களையும் ஆராய வேண்டும். நமது நம்பிக்கைக்கு அவர் தகுதியானவர் தானா என்பதைக் கண்டறிய வேண்டும்.

“நம்பிக்கை என்பது உண்மையாக இருக்க வேண்டும்.
வேறு வழியில்லாமல் நம்புவது என்பது நிலையில்லாதது”.

Compiled By : Mrs. M. Sudha
Fib Tec

நம்பித்தான் ஆகவேண்டும்

5S (தொடர்ச்சி XXVI)

பூனை அவசியமா?

விளைவு, முன்னேற்றம் தடைப்படுகிறது. ஒரே இடத்தில் தேங்கி விடுகிறோம். உலகில் பெரும்பாலானோரை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துக்கொண்டிருக்கிற இந்தப் பிரச்சனைக்கும் 'செய்ரி'யைப் பயன்படுத்தித் தீர்வு காணமுடியும் என்கிற ஆச்சரியமான உண்மையை, மேலாண்மைத்துறை நிபுணர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஆனால், பொருள்களை ஒழுங்குபடுத்துகிற 'செய்ரி'க்கும், புளித்துப்போன சிந்தனைகள், வழிமுறைகளை மாற்றுவதற்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இருக்கிறது. சுற்றி வளைத்துச் சொல்லும் 'வழவழா கொழுகொழா' சம்பந்தம் இல்லை. நேரடியான, நிஜமான சம்பந்தமே இருக்கிறது. முதலாவதாக, 'செய்ரி' என்ன சொல்கிறது?

பணியிடத்தில், தேவையில்லாத, உடனடியாகப் பயன்படாத பொருட்களையெல்லாம் அகற்றிவிட்டு, பயனுள்ளவற்றை மட்டும் கைக்குக் கிடைக்கும் தூரத்தில் வைத்துக்கொள்ளச் சொல்கிறது.

அதாவது, எல்லாப் பொருள்களையும் அவசியமானவை, அவசியமற்றவை என்று இரண்டாகப் பிரித்து சொல்கிறது. இல்லையா?

கண்ணில், கையில் தட்டுப்படும் பொருட்களை இப்படி அவசியமானவை அவசியமற்றவை என்று பிரிக்க முடியுமானால் கண்ணுக்குத் தெரியாத, ஆனால் நாம் தினந்தோறும் பின்பற்றுகிற சில வழிமுறைகளைக்கூட இதுபோல் பிரித்துப் பார்க்க முடியும் தானே?

உதாரணமாக, மேற்சொன்ன சாமியார் கதையில், பாடம் நடத்துவதற்காக வந்த புதிய சாமியார், எல்லா மாணவர்களும் வந்திருக்கிறார்களா என்பதைக் கவனிக்கவேண்டும். அவர்கள் ஒழுங்காகக் குளித்துவிட்டுச் சுத்தமாக வந்திருக்கிறார்களா, விபூதி இட்டுக்கொண்டிருக்கிறார்களா, குடுமியைச் சரியாக முடிந்துக் கொண்டிருக்கிறார்களா, நேர்த்தியாக உடை உடுத்தியிருக்கிறார்களா,

கவிதைகள்

தமிழ் மொழி

தடுக்கி விழுந்தால் மட்டும் அ...ஆ...
சிரிக்கும் போது மட்டும் இ...ஈ...
சூடு பட்டால் மட்டும் உ...ஊ...
அதட்டும் போது மட்டும் எ...ஏ...
ஐயத்தின் போது மட்டும் ஐ...
ஆச்சரியத்தின் போது மட்டும் ஒ...ஔ...
வக்கணையின் போது மட்டும் ஓ...
விக்கலின் போது மட்டும் ஃ...
என்று தமிழ் பேசி மற்ற நேரம்
வேற்று மொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழியென்று !!!

Compiled By : Mrs. C. Bavani
Administration

I CHOOSE

To live by choice, not by chance,
To be motivated, not manipulated,
To be useful, not used,
To make changes, not excuses,
To excel, not compete.

I choose self-esteem, not self-pity,
I choose to listen to my inner voice,
Not to the random opinions of others.
I choose to do the things that you
Won't so I can continue to do
The things you can't.

Compiled By : Miss. P. Sakthi Priya
Project

சிந்தனைக்கு

ஆயிரம் பேரின் எதிர்ப்பை பெற்றாலும்,
ஆயிரம் மடங்கு நம்பிக்கையை பெறாமல்
போனால் அதுதான் தோல்வி!

உத்வேகமளிக்கும் மந்திரம்

“நேர்மை என்பது, யாருமே பார்க்காத
வேலையிலும் கூட, சரியான விஷயத்தை
எப்போதும் முறையாக செய்வதே.”

Compiled By : Mr. K. Manivannan
Fib Tec

பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின்
குடும்பத்தாரிடமிருந்து கவிதைகள்,
கட்டுரைகள், கதைகள் வரவேற்கப்படுகிறது
— Editor

படிப்பதற்கான புத்தகங்கள் ஓலைச் சுவடிகளைக் கொண்டு வந்திருக்கிறார்களா —
இப்படி அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய.

ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு, தூணில் பூனை கட்டப்
பட்டிருக்கிறதா என்று கவனிக்கிறார் அவர். இதுவும் முந்தைய சாமியார்
பின்பற்றிய வழிமுறைதான். அதற்காக, அதை அப்படியே கண்மூடித்தனமாகப்
பின்பற்றவேண்டுமா? இது அவசியமற்ற வழிமுறை.

இதுபோல், அன்றாட வாழ்வில் நாம் செய்யும் பல விஷயங்களை மாற்ற
முடியும். “There is always room for improvement” என்று
ஆங்கிலத்தில் சொல்வார்கள். எதிலும், எங்கேயும், எப்போதும் முன்னேற்றத்துக்
— கான சாத்தியங்கள் உண்டு.

இதைத்தான், ‘செய்ரி’ மிகச் சலபமாகச் சொல்லித் தருகிறதுஹ

- ஒவ்வொரு விஷயத்தையும் கையில் எடுத்துக்கொண்டு, அதை நாம்
எப்படிச் செய்கிறோம் என்று பட்டியலிடுங்கள்.
- அந்த வழிமுறைகளில் எவை அவசியம், எவை அநாவசியம் என்று
தீர்மானியுங்கள்.
- அவசியமானவற்றை வைத்துக்கொள்ளுங்கள். அநாவசியங்களை
நீக்கிவிடுங்கள் அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.

இந்த மூன்று படிநிலைகளைப் புரிந்துகொள்வதற்காக, ஓர் எளிய
உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். நமக்கு உடம்பு சரியில்லை, பத்து நாள்
லீவ் வேண்டும். அலுவலகத்தில் விடுப்புக்கு விண்ணப்பிக்க விரும்புகிறோம்.
இப்போது அவர்கள் பின்பற்றச் சொல்கிற வழிமுறை என்ன?

1. பதிவு செய்யப்பட்ட அரசாங்க மருத்துவர் ஒருவரிடம், நமது
உடல்நிலை பற்றிய மருத்துவச் சான்றிதழை வாங்கித் தரவேண்டும்.
2. அதன்பிறகு, நமது மேலாளரிடம் முறைப்படி ‘லீவ் லெட்டர்’
தரவேண்டும்.
3. அவர் அதைத் தலைமை மேலாளருக்கு அனுப்புவார்.
4. அவருடைய அனுமதி கிடைத்தபிறகு, அந்த விண்ணப்பம் தலைமை
அலுவலகத்துக்குச் செல்கிறது.
5. விண்ணப்பம் ஏற்கப்படுகிறது அல்லது நிராகரிக்கப்படுகிறது.

நம்முடைய விடுமுறை விண்ணப்பக் கடிதம் இப்படிப் படிப்படியாக ஏறிச்
செல்வதற்குள், நமக்கு ஜூரம் சரியாகிவிடும். “லீவும் வேண்டாம், ஒரு மண்ணும்
வேண்டாம்!” என்று சொல்லிவிடுவோம்

தொடரும்...

